



ஐவிடிபி மலர்

மகளிர் சுய உதவிக்குழு புத்துணர்ச்சி இதழ்

■ மொட்டு 15 ■ மலர் 43

(குளிச்சற்றுக்கு மட்டும்)

■ ஆகஸ்ட் - நவம்பர் 2022



ஐவிடிபி சுய உதவிக்குழு
உறுப்பினர்களுக்கான ஆரம்ப நிலை

புற்றுநோய் கண்டறிதல் திட்ட
துவக்க நிகழ்வு

நிறுவனர் இதயத்திலிருந்து

அன்பார்ந்த உறுப்பினர்களே! ஊக்குளர்களே!
வாழ்த்துகளும், வணக்கங்களும்!



மானுடராய்
பிறத்தலும், பிறந்து
நோயின்றி வாழ்ந்து
மாய்தலும் அரிதரிது.
அன்றாடம் நமது
எதிர்காலத்தைப் பற்றி
நினைத்துக்
கலங்குகிறோமோ
இல்லையோ
எந்தவொரு நோயும்
வந்து விடக்கூடாது
என்றும், அதிலும்
புற்றுநோய் போன்ற
உயிர்க்கொல்லி
நோய்கள் நமக்கு
வரக்கூடாது என்று
நினையாமலிருப்பவர்
எவருமில்லை.

ஆயினும் நீக்கமறப் பரந்துக்
கிடக்கும் உயிர்க்கொல்லி
புற்றுநோய் மற்றும் அவற்றின்
அறிகுறிகள் பற்றியும்,
அவற்றைத் தொடக்கத்திலேயே
கண்டறியும் முறைகள் பற்றியும்
போதிய விழிப்புணர்வு
நம்மிடையே இருக்கிறதா
என்றால் இல்லை என்பது தான்
உண்மை.

இதையெல்லாம்
உணர்ந்த நம் ஐ.வி.டி.பி
நிறுவனம்,
மகளிரிடையே அதிகம்
காணப்படும் மார்பகப்
புற்றுநோய்,
கருப்பைவாய்
புற்றுநோய், கருப்பை
புற்றுநோய் மற்றும்
வாய் புற்றுநோய்
ஆகியவற்றால் நமது
சுய உதவிக்குழு
உறுப்பினர்கள்
பாதிப்படையக் கூடாது
என்ற உறுதியோடு,
அதற்கான
முன்முயற்சிகளை
முடுக்கிவிட்டுள்ளது.



04
ஐவிடிபி பணியாளர் & விதவை உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை



07
ஐவிடிபி பணியாளர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு & பரிசோதனை முகாம்



12
ஐவிடிபியின் கல்விப் பணிகள்



16
ஐவிடிபியின் கல்விச் சேவைகள்



19
ஐவிடிபியின் சமூகப் பணிகள்



21
கவிதைத் துளிகள்

அதன் விளைவே முதற்கட்டமாக நாம் மேற்கொண்ட ஆரம்ப நிலை புற்றுநோய் பரிசோதனை முகாமாகும். இச்சீரிய பணிக்காக மும்பையைச் சார்ந்த கார்கினோஸ் என்ற நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு கைகொர்த்துள்ளது நம் ஐ.வி.டி.பி நிறுவனம். இதன் மூலம் எதிர்காலத்தில் ஐ.வி.டி.பி சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையே புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளையும், சமூகப் பொருளாதார இழப்புகளையும் கட்டுப்படுத்துவதே நமது தலையாய இலக்காகும்.

மேலும் நமது சுய உதவிக்குழுக்களுடனான பயணத்தில் ஏற்கனவே நம்மோடு இணைந்து பணியாற்றும் வங்கிகளோடு, புதிதாக **யூனியன் பேங்க் ஆப் இந்தியா** மற்றும் **பேங்க் ஆப் பரோடா** ஆகிய வங்கிகளும் இணைந்துள்ளனர். அவர்களை ஐ.வி.டி.பி யின் சார்பாக வரவேற்போம். அவர்கள் நமது குழுக்களுக்கு சிறப்பான வங்கிச் சேவையை வழங்க வாழ்த்துவோம்.

மிகுந்த இடர்பாடுகளுக்கிடையே வாழ்வின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் கடந்து, ஒரு புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளோம். புதிய ஆண்டை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம். பிறக்க இருக்கும் **2023 புத்தாண்டு** உங்கள் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் கொணரும் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.



இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்...!



உங்களில் ஒருவனாக...

'இராமன் மகசேசே'
குழந்தை பிரான்சிஸ்
நிறுவனர் / தலைவர்

ஐவிடிபி பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

₹ **14**
இலட்சம்



‘கல்வி ஒன்றே
ஒரு தனிமனிதனையும்
சமூகத்தையும் நன்முறையில்
வழிநடத்தக்கூடியது’

என்பதையறிந்து ஐ.வி.டி.பி
கூட்டமைப்பு பணியாளர்களில்
5 வருடத்திற்கு மேல் பணியாற்றும்
130 பணியாளர்களின்
213 குழந்தைகளுக்கு
ரூ.14 இலட்சம்
கல்வி உதவித்தொகை
ஐ.வி.டி.பி நிறுவனம் வழங்கியது.

அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஐவிடிபி பணியாளர்களின் குழந்தைகளுக்கு
கோசலை தங்கப் பதக்க விருது மற்றும் மடிக்கணினி



₹ **57**
ஆயிரம்

ஐ.வி.டி.பி பணியாளர்களின் குழந்தைகளில் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற அன்பரசி எனும் பணியாளரின் மகள் மோனிஷாவிடமிடம் ரூ.35 ஆயிரம் மதிப்பில் மடிக்கணினியும், 10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற பரிமளா எனும் பணியாளரின் மகன் சபாஷ்க்கு ரூ.19 ஆயிரம் மதிப்பில் 4 கிராம் தங்க நாணய விருதும் வழங்கினார் ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர்.





ஐவிடிபி விதவை உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

₹ **26**
இலட்சம்

ஐ.வி.டி.பி சுய உதவிக்குழுக்களில் உள்ள கணவரை இழந்த உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், கணவரை இழந்து மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் 260 குழந்தைகளுக்கு தலா ரூ. 10,000 என மொத்தம் ரூ.26 இலட்சம் கல்வி உதவித்தொகையை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இராமன் மகசேசே திரு. குழந்தை பிரான்சிஸ் அவர்கள் 04.12.2022 அன்று வழங்கினார்.

ஐவிடிபியில் தீப ஒளி திருவிழா

₹ **21.47**
இலட்சம்



துன்பம் எனும் இருள் நீங்கி, இன்பம் எனும் ஒளி பரவ, பாரம்பரியச் சிறப்புடன் தீபாவளி திருவிழா ஐ.வி.டி.பி.யில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்ட இவ்விழாவில் ஊக்கப் பரிசுகள், இனிப்புகள், உணவுப்பொருட்கள் தொகுப்பு என பல தீபாவளி பரிசுகளைப் பணியாளர்களுக்கு வழங்கி, தனது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர். அறுசுவை உணவோடு கொண்டாடப்பட்ட இவ்விழாவில் வழங்கப்பட்ட தீபாவளி பரிசுகளின் மொத்த மதிப்பு ரூ. 21.47 இலட்சமாகும்.



ஐவிடிபி சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தையற்பயிற்சி

ஐ.வி.டி.பி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் பொருட்டு, ஐ.வி.டி.பி நிறுவனத்தின் தொழிற்பயிற்சி மையத்தில் ஆகஸ்டு மாதம் முதல் நடைபெற்ற ஐந்து மற்றும் ஆறாம் கட்ட பயிற்சிகளில் 60 பேர் பயிற்சியை நிறைவு செய்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அடிப்படை பயிற்சியில் 30 பேரும், சிறப்பு பயிற்சி வகுப்பில் (ஆரி வேலைபாடுகள்) 35 பேரும் தையற்பயிற்சி பெற்று வருகின்றனர்.

உணவில் அயோடின் குறைபாடு விழிப்புணர்வு நிகழ்வு



உலக அயோடின் குறைபாடு தடுப்பு தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம், நுகர்வோர் விழிப்புணர்வு நலச்சங்கம் மற்றும் ஐ.வி.டி.பி. நிறுவனம் இணைந்து, ஐ.வி.டி.பி பணியாளர்களுக்கு உணவில் அயோடின் குறைபாட்டால் ஏற்படும் தீங்குகள், அதனை தடுக்கும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.





ஐவிடிபி பணியாளர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு

மற்றும்

ஆரம்ப நிலை பரிசோதனை முகாம்

மகளிரை அதிகம் பாதிக்கும் கருப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஐவிடிபி பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், **மும்பையைச் சார்ந்த கார்கினோஸ் நிறுவனத்தின்** வாயிலாக கடந்த 14.10.2022 அன்று முதற்கட்டமாக ஐ.வி.டி.பி. பணியாளர்கள் அனைவருக்கும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதையடுத்து புற்றுநோய் கண்டறிதல் மற்றும் பரிசோதனை முறைகளை உலகத் தரத்தில் மேற்கொள்ளும் கார்கினோஸ் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, நபர் ஒருவருக்கு ரூ.1,600 மதிப்பில் ஐ.வி.டி.பி.யின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆரம்பநிலை புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.

₹

7.56

இலட்சம்

அதன் தொடர்ச்சியாக ஐ.வி.டி.பி நிறுவனத்தலைவர் இராமன் மகசேசே திரு. குழந்தை பிரான்சிஸ் மற்றும் கிருஷ்ணகிரி நகர் மன்றத் தலைவி திருமதி. பரிதா நவாப் தலைமையில் நவம்பர் 12 அன்று துவங்கிய ஆரம்பநிலை புற்றுநோய் கண்டறிதல் முகாமில் முதற்கட்டமாக ஐவிடிபி நிறுவனத்தின் **473 பணியாளர்களுக்கு ரூ. 7.56 இலட்சம்** செலவில் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.



புற்றுநோய்

ஒரு விளக்கம்

இந்திய அளவில் 15 பேரில் ஒருவருக்கும், தமிழ்நாடு அளவில் 12 பேரில் ஒருவருக்கும் புற்றுநோய் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. (TNCRI - Cancer Institute, Adayar - Chennai).

புற்றுநோய் என்பது உடல் உறுப்புகளிலுள்ள சிலவகைச் செல்களின் கட்டுபாடற்ற அல்லது ஒழுங்கற்ற வளர்ச்சியே ஆகும். இச்செல்கள் அருகிலுள்ள செல்களினூடாக ஊடுறுவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் தன்மை கொண்டது. இவை உடலில் இருக்கும் இடத்தைப் பொறுத்து என்ன புற்றுநோய் என்று பெயரிடப்படுகிறது.

கட்டிகள் (TUMOURS)

பொதுவாக உடலில் காணப்படும் அனைத்து கட்டிகளும் புற்றுநோய் கட்டிகள் அல்ல. மேற்சொன்ன செல்களின் அழிவு தொடர்ந்து நடந்து, பன்மடங்காக வரம்பின்றி பெருகும் செல் குவியங்கள் திகக்கட்டிகள் (TUMOURS) எனப்படுகின்றன. அவை இரண்டு வகைப்படும்.

1. புற்றுக்கட்டிகள் (Malignant) இவை உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவக் கூடும்.
2. தீங்கற்ற கட்டிகள் (Benign) இவை புற்றுநோய் கட்டிகள் அல்ல. உடலின் மற்ற இடங்களுக்கு பரவாது.

நவீன மருத்துவ நோய் கண்டறியும் முறைகளின் மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம்.

ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் புற்றுநோயைக் குணப்படுத்த இயலும்.

புற்றுநோய் ஆபத்து... யாருக்கு?

புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், ப்ராஸ்டேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், குடல், கருப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் ஏற்படுகிறது.



புற்றுநோய்


ஒரு விளக்கம்

புற்றுநோய் ஆபத்து காரணிகள்

- ❁ புகையிலைப் பயன்பாடு மற்றும் புகைப்பிடித்தல்
- ❁ வைரஸ் தொற்று
- ❁ இரசாயனப் பயன்பாடு
- ❁ கதிர்வீச்சு
- ❁ தொழில் சார்ந்த விளைவுகள் (ஆஸ்பெஸ்டாஸ், சாயமிடும் தொழில்)
- ❁ ஹெபடைட்டிஸ்
- ❁ குடும்ப மரபணு
- ❁ உணவு பழக்க வழக்கங்கள்
- ❁ அதிகமான மது அருந்துதல்
- ❁ உடல்பருமன்
- ❁ HPV கிருமிகளால் (உடல் உறவின் மூலம்)

புற்றுநோய் அறிகுறிகள்

- ❁ வாய் பகுதியில் (நாக்கு, உதடு உட்பட) ஆறாத புண், கட்டி, தடிப்பு
- ❁ திடீரென உடலில் ஏற்படும் கட்டிகள்
- ❁ மலம் கழிப்பதில் மாற்றம், அடிக்கடி ஏற்படும் ஜீரணக் கோளாறு
- ❁ இரத்த வாந்தி எடுத்தல், சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல், அதிக அளவிலான இரத்தப் போக்கு (இறுதி மாதவிடாய் நின்ற காலத்திற்கு பிறகும்)
- ❁ குரலில் மாற்றம், விழுங்குவதில் சிரமம், தொடர் இருமல்
- ❁ திடீர் என உடல் எடை குறைதல்
- ❁ உடலில் மச்சங்கள் அல்லது மருக்கள் பெரிதாதல்



மேலும் புற்றுநோய் குறித்த விளக்கங்களுக்கும்,
சந்தேகங்களுக்கும் உரிய
மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப்
பெற்றுக் கொள்வது சிறந்தது.



புதிய வங்கிகளுடன் இணைவு பெற்று ஐவிடிபி சுய உதவிக்குழுக்கள்



ஐ.வி.டி.பி சுய உதவிக்குழுக்களின் நிதித் தேவைகளை நிறைவேற்றுவதில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவ்வகையில் கடந்த காலங்களில் ஐ.வி.டி.பி சுய உதவிக்குழுக்கள் இந்தியன் வங்கி, பேங்க் ஆப் இந்தியா மற்றும் தமிழ்நாடு கிராம வங்கிகளுடன் இணைவு பெற்று கடனுதவி பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியோடு இணைந்து பூதிமுடலு, பாலக்கோடு (3), நாடற்றம்பள்ளி (1) மற்றும் திருப்பத்தூர் (2) கிளைகளைச் சார்ந்த குழுக்களும், பேங்க் ஆப் பரோடா வங்கியோடு இணைந்து குந்தாரப்பள்ளி கிளையைச் சார்ந்த குழுக்களும் இணைவு பெற்று செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

ஐ.வி.டி.பி சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக்கடன் சிறப்பு வட்டி விகிதம்

வங்கிகள்	கடன் தொகை	தற்போது (07.11.2022 முதல்) வழங்கப்படும் வட்டி விகிதம்
இந்தியன் வங்கி	ரூ.10 இலட்சம் வரை	10.20 %
	ரூ.10 இலட்சத்திற்கு மேல்	10.95 %
தமிழ்நாடு கிராம வங்கி	அனைத்து வகை கடன்களுக்கும்	11 %
பேங்க் ஆப் இந்தியா	அனைத்து வகை கடன்களுக்கும்	10.95 %
யூனியன் பேங்க் ஆப் இந்தியா	அனைத்து வகை கடன்களுக்கும்	9.90 %
பேங்க் ஆப் பரோடா	அனைத்து வகை கடன்களுக்கும்	9.80 %





ஓமலூர் R.C. செட்டிபட்டி செயின்ட் ஜோசப் தொழுநோய் நிவாரண மையத்திற்கு

ஜெனரேட்டர் மற்றும் டிஸ்ட்ரிப்யூட்டர்

₹
10
இலட்சம்

சேலம் மாவட்டம், ஓமலூர் R.C. செட்டிபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் ஜோசப் தொழுநோய் நிவாரண மையம், தொழுநோய் கண்டறிதல், தொழுநோய் சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் தடுப்புப் பணிகளைச் சிறப்புற செய்து வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த தொழுநோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை மையமாகவும் செயல்பட்டு வருகிறது. அம்மையத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், அங்குள்ள தொழுநோயாளிகள் நலனுக்காக ரூ.6.88 இலட்சம் மதிப்பிலான 82.5 KVA ஜெனரேட்டரை வழங்கினார் ஐவிடிபி நிறுவனத் தலைவர்.



மேலும் தொழுநோய் நிவாரண மையத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு தலா ரூ. 4,800/- என மொத்தம் ரூ. 3.12 இலட்சம் மதிப்பிலான டிஸ்ட்ரிப்யூட்டர்களை வழங்கியது ஐ.வி.டி.பி நிறுவனம்.

பெற்றோர்களை இழந்த மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கல்லூரி மாணவ மாணவியருக்கு ஐ.வி.டி.பி.யின்

உயர்கல்வி உதவித்தொகை

₹
44.3
இலட்சம்

ஐ.வி.டி.பி.யின் கல்விப் பணிகளில் முதன்மையானது பெற்றோரை இழந்த கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமாகும். அவ்வகையில் பெற்றோர் இருவரையும் இழந்த மாணவர்களுக்கு தலா ரூ.10,000/- பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவர்களுக்கு தலா ரூ.7,500/- என கல்வி உதவித்தொகை வழங்கி வருவதோடு, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பு கல்வி உதவித் தொகையாக தலா ரூ.7,500/- என கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது ஐவிடிபி நிறுவனம்.



தொன் போஸ்கோ கலை, அறிவியல் & கல்வியியல் கல்லூரி, தருமபுரி
115 மாணவ மாணவியர் ₹ 9.00 இலட்சம்



அக்சீலியம்
கல்லூரி, வேலூர்
**94 மாணவியர்
₹ 9.40
இலட்சம்**





செயின்ட் ஜோசப் கல்லூரி, ஓசூர்
90 மாணவியர் ₹ 6.90 இலட்சம்



செயின்ட் ஜோசப்
கல்லூரி, திருப்பூர்
100 மாணவியர்
₹ 7.50
இலட்சம்



தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்
137 மாணவ மாணவியர்
₹ 10.42 இலட்சம்



புனித லூயிஸ் மருத்துவமனை
செவிலியர் பயிற்சிக் கல்லூரி, கிருஷ்ணகிரி
11 மாணவியர் ₹ 1.10 இலட்சம்



கோட்டையூர் ஐ.வி.டி.பி. நேதாஜி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

₹ 9.81 இலட்சம்

கோட்டையூர் ஐ.வி.டி.பி நேதாஜி பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடும், பெற்றோர்களின் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டும் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது ஐ.வி.டி.பி நிறுவனம். அதன்படி பெற்றோர் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த மாணவர்களுக்கும் மற்றும் ஒரு குடும்பத்திலிருந்து இரண்டிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் பயின்றால் அவர்களில் ஒருவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு அப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் 132 மாணவர்களுக்கு ரூ.9.81 இலட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இராமன் மகசேசே திரு. குழந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினார்.

சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

₹ 2 இலட்சம்



சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுத் துறையில் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் சாதனை புரிந்த மாணவர்களைப் பாராட்டும் வகையிலும்,

மேலும் பள்ளி அளவில் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும், விளையாட்டுகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் 19 மாணவர்களுக்கு தலா. ரூ.10,000/- மும், 2 மாணவர்களுக்கு தலா. ரூ.5,000/- மும் என மொத்தம் 21 மாணவர்களுக்கு ரூ.2 இலட்சம் கல்வி உதவித்தொகையை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் வழங்கினார்.





கீரனூர் தொன்போஸ்கோ இளைஞர் கிராம மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

₹ 4 இலட்சம்

ஐ.வி.டி.பி நிறுவனமானது, ஐவிடிபி சுய உதவிக்குழுவைச் சார்ந்த மகளிர் வாழ்வில் மட்டும் மாற்றத்தை கொண்டு வரவில்லை. ஐவிடிபி நிறுவனத்தை சாராமல் இயங்கும், கீரனூர் தொன்போஸ்கோ இளைஞர் கிராமத்தைச் சார்ந்த ஏழை எளிய சுய உதவிக்குழு மகளிரின் குழந்தைகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, அவர்களின் உயர் கல்வியைத் தொடர உதவிடும் வகையில் 40 மாணவர்களுக்கு தலா ரூ.10,000/- என மொத்தம் ரூ.4 இலட்சம் கல்வி உதவித்தொகையை வழங்கியது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தங்கப் பதக்க விருது

₹ 39 ஆயிரம்

கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில், கல்வியில் மட்டுமில்லாமல் அனைத்து செயல்பாடுகளிலும் முதன்மை மாணவர்களாகவும், சிறந்த மாணவர்களாகவும் திகழும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மாவட்டக் கல்வி குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், வி.மாதேப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி தேஜா ஸ்ரீ மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், புளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர் சச்சின் சந்துரு ஆகிய இருவருக்கும் தலா ரூ.19,520/- மதிப்பிலான 4 கிராம் தங்கநாணயங்களை, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. K.P. மகேஸ்வரி அவர்கள் முன்னிலையில் வழங்கி கௌரவித்தது ஐ.வி.டி.பி நிறுவனம்.



உம்மியம்பட்டு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்கு டெஸ்க், பெஞ்ச்கள்

₹ 77 ஆயிரம்

உம்மியம்பட்டு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியர்களின் கல்வி நலன் கருதி, அவர்கள் அமர்ந்து பயில்வதற்கு ஏதுவாக ரூ.77,500/- மதிப்பிலான 10 டெஸ்க், பெஞ்ச்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இராமன் மகசேசே திரு. குழந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பள்ளிக்கு வழங்கி உதவினார்.



திருப்பத்தூர் மேரி இம்மாகுலேட் பள்ளியின்
75ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு
வாட்டர் பாட்டில்கள், டின்னர் செட்கள்

₹ 78
ஆயிரம்



திருப்பத்தூர், மேரி இம்மாகுலேட் பள்ளியின் 75 வது ஆண்டு பவள விழாவில் ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, அப்பள்ளியில் பயிலும் 680 குழந்தைகளுக்கு தலா ரூ.80/- என மொத்தம் ரூ.54,400/- மதிப்பிலான வாட்டர் பாட்டில்களையும், மேலும் அப்பள்ளியில் பணிபுரியும் 5 ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தலா ரூ.4,800/- என மொத்தம் ரூ.24,000/- மதிப்பிலான டின்னர் செட்டு களையும் வழங்கினார்.

காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு
தையல் இயந்திரங்கள்

₹ 62
ஆயிரம்



காரிமங்கலம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாணவிகள் உயர்கல்வியுடன் சுயத்தொழிலையும் கற்று வாழ்வில் மேன்மையடையும் பொருட்டு தையற்பயிற்சி பெற ரூ. 62 ஆயிரம் மதிப்பிலான 10 தையல் இயந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இராமன் மகசேசே திரு. குழந்தை பிரான்சிஸ் அவர்கள் கல்லூரி முதல்வர் அவர்களிடம் வழங்கினார்.





கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளுக்கு அடிப்படை ஆங்கில இணைப்புப் பயிற்சி

₹ **1.54**
இலட்சம்

பள்ளிக் கல்வியைத் தமிழ் வழியில் பயின்று கல்லூரிக் கல்வியை ஆங்கில வழியில் பயிலும் போது கிராமப் புற மாணவியர் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்கும் பொருட்டு, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்களின் துணையோடு, அடிப்படை ஆங்கில இணைப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பயிற்சிக்கு தேவையான பயிற்சி புத்தகங்களையும், பயிற்சி கட்டணத்தையும் ஐ.வி.டி.பி நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இக்கல்வியாண்டும் அடிப்படை ஆங்கில இணைப்புப் பயிற்சிக்கான கட்டணமாக ரூ.93,725/- பயிற்சி புத்தகங்களுக்காக ரூ.60,900/- என மொத்தம் ரூ.1.54 இலட்சம் ஐ.வி.டி.பி நிறுவனம் வழங்கியது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிக்கு நூலகப் புத்தகங்கள்

₹ **2.53**
இலட்சம்



திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மாணவ மாணவியரின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் பொருட்டும், நூலகத்தை மேம்படுத்தும் நோக்கிலும் கல்லூரியின் நூலகத்திற்கு ரூ. 2.53 இலட்சம் மதிப்பில் 176 புத்தகங்களை வழங்கியது ஐ.வி.டி.பி நிறுவனம்.



ஏலகிரி தொன் போஸ்கோ கல்லூரியின்
சமையல் கூடத்திற்கு நவீன உபகரணங்கள்

₹ 5.94 இலட்சம்

ஏலகிரி தொன் போஸ்கோ கல்லூரியின் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, சமையல் கூடத்திற்கு தேவையான குளிர்பதனப் பெட்டி, மாவு அரைக்கும் இயந்திரம், பொருட்கள் வைப்பதற்கு தேவையான பெட்டிகள் மற்றும் அலமாரிகள் என ரூ. 5.94 இலட்சம் மதிப்பிலான நவீன உபகரணங்களை வழங்கியது ஐ.வி.டி.பி நிறுவனம்.

அத்திமுகம் உண்டு உறைவிடப் பள்ளி
குழந்தைகளுக்கு குளிர் கால உடைகள்
மற்றும் புத்தகப் பைகள்

₹ 1.29 இலட்சம்

கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திமுகம் NSCBV உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின் உடல் நலன் கருதி, அப்பள்ளியில் பயிலும் 126 குழந்தைகளுக்கு ரூ.72,450/- மதிப்பிலான குளிர்கால உடைகள் மற்றும் ரூ.56,650/- மதிப்பிலான புத்தகப் பைகள் என மொத்தம் ரூ.1.29 இலட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கியது ஐ.வி.டி.பி நிறுவனம்.





கீரனூர் சுய உதவிக்குழு மகளிர்க்கு சீருடை புடவைகள்

ரூ. 2.96 இலட்சம்

கீரனூரில் தொன் போஸ்கோ இளைஞர் கிராமத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 800 மகளிரை ஊக்கப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு தலா ரூ.370/- என மொத்தம் ரூ.2.96 இலட்சம் மதிப்பிலான சீருடை புடவைகளை ஐ.வி.டி.பி. நிறுவனத் தலைவர் இராமன் மகசேசே திரு. குழந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கினார்.

கல்லூரி மாணவ மாணவியருக்கு இயர்பட்ஸ்கள்

₹

51
ஆயிரம்



ஐவிடிபி நிறுவனம் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு கல்லூரி மாணவ - மாணவியருக்கு தலா ரூ. 49/- மதிப்பிலான இயர்பட்ஸ்களை வழங்கி வருகிறது. அதன்படி ஒசூர் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பயிலும் 840 மாணவியருக்கு ரூ. 41,160/-, திருப்பூர் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பயிலும் 76 மாணவியருக்கு ரூ. 3,724/-, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் 135 மாணவ மாணவியருக்கு ரூ. 6,615/- என மொத்தம் ரூ. 51,499/- மதிப்பிலான இயர்பட்ஸ்களை வழங்கியது ஐவிடிபி நிறுவனம்.



**கோட்டூர் புனித சூசையப்பர்
சுகாதார மைய பயனாளிகளுக்கு
உணவுப்பொருள் தொகுப்பு**

₹ **1.74**
இலட்சம்

பர்கூர் அருகிலுள்ள கோட்டூரில் இயங்கி வரும் புனித சூசையப்பர் சுகாதார மையத்தின் வாயிலாக பயன்பெறும் 222 பயனாளிகளின் உணவுத் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, அவர்களுக்கு தலா ரூ.787 என மொத்தம் ரூ.1.74 இலட்சம் மதிப்பிலான உணவுப்பொருள் தொகுப்பினை வழங்கினார் ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர்.

**ஓய்வு பெற்ற வருவாய்த்துறை
அலுவலர்களுக்கு தங்கப் பதக்கம்**

₹ **9**
ஆயிரம்



தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களில் 80 வயதை நிறைவு செய்த 2 அலுவலர்களுக்கு தலா ரூ.4,880/-மதிப்பிலான தங்க நாணயங்களை வழங்கி கௌரவித்தார் ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர்.



கவிதைத் துளிகள்...



வாழ்க்கைப் பயணம்

உயிருக்குள் அடைகாத்து உதிரத்தைப் பாலாக்கி
பாசத்தில் தூலாட்டி பல கிரவுகள் தூக்கம் தொலைத்து
தமக்கென வாழாமல் நமக்கென வாழும்
அன்பு தெய்வம் அம்மா!

கருவறை முதல் கல்லறை வரை
தொடரும் வாழ்க்கையெனும் பயணத்தில்
குடும்பத்தைப் பரிதவிக்க விட்டு
அம்மா பிரிந்து செல்லும் வேளையிலே!

எழுகதிர் போலவே எழுந்து வரக் கூடாதா?
எங்கள் அம்மா! என்று...

இறையில்லா கோயிலாக! பிறையில்லா வானமாக!
திசையறியா படகாக! ஏழைக்குடும்பங்கள் திகைக்கயிலே!

கரைந்தாலும் ஒளிமயக் தரும் மெழுகுவர்த்தி போல்
கைத்தாங்க ஐ.வி.டி.பி ஐயா இருக்க!
சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் பினிக்ஸ் பறவைமையப் போல்
புத்துயிர்ப்போடு சவால்களைச் சமாளிக்கத் தயாராகுங்கள்!

மரணத்தின் முன் ஓரே நீதி தான்!
நல்லவர் கெட்டவர் ஏழை பணக்காரன்
முதலாளி தொழிலாளி என
பாரபட்சமே இல்லைமென்பது தான்!

உதிராத மலரில்லை! உலராத பனியில்லை!
உடையாத சங்கில்லை! ஒடுங்காத மூச்சில்லைமென
காலங்கள் கடந்தாலும் அவர்களின் நினைவுகளைக் கடக்காமல்
நம் வாழ்க்கையெனும் பயணத்தைத் தொடர்வோம்...!

சுத்யா, ஐ.வி.டி.பி தலைமை அலுவலகம்.

மனிதத்தின் மகத்துவமே!

கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாசி போனாலும்
எங்கள் முன்னே உம்முகம் எந்நாளும் உயிர் வாழும்
மண்விட்டு மறைந்து நீங்கள் விண்ணோக்கிச் சென்றாலும்
கண்விட்டு மறையாமல் காலமெல்லாம் உடன் வாழும்!
பூ பூத்த உந்தன் கொடிகள் பூவின்றி தவிக்கிறதே!
பூவுலகத்தார் மனம் புலம்பிதான் வெடிக்கின்றதே!
மீண்டும் பூக்காதோ உந்தன் வாழ்வு என்று
நெஞ்சம் தான் துடிக்கின்றதே!

தாய் தங்கை மகள் மனைவி என பல உறவுகள்
காலனின் கட்டளையில் எம்மை ஏங்கவிட்டு போனதே!
காலம் கடந்து கண்ணீர் விட்டு மனம் தடுமாறி நிற்கிறதே!
உணர்வுகளும் குறைய போவதில்லை
நினைவுகளும் முடிய போவதில்லை
வாழ்க்கை சக்கரத்தில் உயிர் உதிர்வு என்றும் இயற்கையானதே!
வருவதும் போவதும் வழக்கமானதே!

அன்னையின் அரவணைப்பில் மனையாளின் அன்பு உபசரிப்பில்
இது நாள் வரை வாழ்ந்ததை எண்ணி எண்ணி உள்ளம் உடைகிறதே!
உறவுகள் வீழ்ந்தாலும் வீறுகொண்டெழு விருட்சமாய் வந்த
என்மானே! ஐயா! மனிதத்தின் மகத்துவமே!
அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து
பண்புடைமை காத்து பக்குவமாய் வழிநடத்தி இரக்கத்தின் இருப்பிடமாய்

ஈகை பல செய்து துன்புற்றோர் துயர் துடைத்திட
முன்பொழுதும் யோசித்து சட்டென உம் புத்தியில் தோன்றியதோ!
இவ்வாழ்க்கைப் பாதுகாப்பு நிதி எனும் சிறப்பு திட்டம்!
வாழும் காலத்தில் நம்பிக்கையாய் குழுவில் இணைந்தவரை
வாழ்வு முடிந்த பிறகும் கைவிடாத உம் திட்டம்!
குடும்பத்தின் குலவிளக்காய் இருந்தவர் மறைந்த போதும்...
குத்து விளக்காய் ஒளி ஏற்றி வழிகாட்டியதே உம் திட்டம்!

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்!
இறந்தாலும் ஆயிரம் பொன்! என்பது போல்
மறைந்த உறுப்பினருக்கு மதிப்பு கூட்டியதே உம் திட்டம்!
வழி இழந்து வாழ்க்கை இழந்து புயலில் சிக்கிய கலமாய் இருந்தோர்க்கு
கலங்கரை விளக்காய் கரையேற்றிய எம்மானே!
ஐ.வி.டி.பி மைய ஈன்றெடுத்த இறையே! மறையே!
நீர் நீடுழி வாழ வேண்டும் பல்லாண்டு!

கண்களில் இருக்கும் கண்ணீர் துளிகள் மதிப்பானது!
உதடுகளில் இருக்கும் வார்த்தைகள் வலிமையானது!
அன்பு கொண்ட இதயம் அழகானது!
அன்பு கொண்ட இதயமாய் மரணம் இல்லாமல்
வாழ ஆசைக் கொள்வோம்!
இந்த மண்ணில் அல்ல... மற்றவர் மனதில்...

பாரதி மேரி, ஐ.வி.டி.பி சுய உதவிக்குழுக்கள்
பயிற்சி மையப் பொறுப்பாளர்

கவிதைத் துளிகள்...

ஒரு சங்கம் வளர!!!

- அ - அதனுடைய விதிகளை அறிந்து கொள்ளுங்கள்
- ஆ - ஆக்கம் தரும் ஆலோசனை கூறுங்கள்
- இ - இழிவாக பிறரிடம் பேசாதீர்கள்
- ஈ - ஈதல் சிறப்பென்று அளியுங்கள்
- உ - உரிமை கோரும் முன் கடமை செய்யுங்கள்
- ஊ - ஊக்கமில்லையேல் ஒதுங்கி விடுங்கள்
- எ - எடுத்து செய்வோரை இகழாதீர்கள்
- ஏ - ஏற்கும் பதவியைப் பொறுப்புடன் நிர்வகியுங்கள்
- ஐ - ஐயமிருந்தால் நேரில் தெளிவு பெறுங்கள்
- ஓ - ஒரு கூட்டமும் தவறாதீர்கள்
- ஔ - ஔய்வு கிடைக்கும் பொழுது சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடுங்கள்
- ஃ - ஃஃது சங்கம் வளர ஏதுவாக இருக்கும்

நளினி, ஜி.வி.டி.பி பணியாளர், கம்பை நல்லூர் கிளை

மகிழ்ச்சியோடு பயணிப்போம்...

தூங்கிய கனவெல்லாம் துளிர்ந்து நனவாகி
தேங்கிய செயல்களெல்லாம் தடையின்றி நடந்தேறி
வேகத்தோடு விவேகம் வாழ்வினில் போற்றிட்டு
மகிழ்ச்சியது யாவருக்கும் மனதில் வந்து நிறைந்திட
தகிக்கும் வெயில் கூட தன்மையாய் மாறி குளிர்ந்திட
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
வந்திருக்கும் 2023 ஆண்டை
மகிழ்ச்சியோடு முகம் மலர வரவேற்போம்...



ஜி.வி.டி.பி. பணியாளர்கள், தலைமை அலுவலகம்



வருகைப் புரிந்தவர்கள்...



டிலைட் நிறுவன மேலாண்மை இயக்குநர் வருகை



எலத்தகிரி, கொன்சாகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சமூகப் பணித்துறை மாணவியரின் ஜ.வி.டி.பி நோக்கிய களப்பயணம்



கார்கினோஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் வருகை

ஐ.வி.டி.பி. சுய உதவிக் குழுக்கள் விபரம் (நவம்பர் 2022 வரை)

- ❁ ஐ.வி.டி.பி. செயல்படும் மாவட்டங்கள் : கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் & வேலூர்
- ❁ ஐ.வி.டி.பி. கிளைகள் : 83 ❁ சுய உதவிக்குழுக்கள் : 15,726 ❁ சுய உதவிக்குழு உறுப்பினர்கள் : 2,79,176
- ❁ ஐ.வி.டி.பி. குழுக்களின் மொத்த சேமிப்பு : 1099.36 கோடி
- ❁ ஐ.வி.டி.பி. உறுப்பினர்கள் பெற்ற மொத்த இலாபப் பங்கீடு : 727 கோடி

கடன் விபரம்

விவரம்	மார்ச் 2022 வரை	ஏப்ரல் - நவம்பர் 2022	இதுவரை மொத்தம்
ஐ.வி.டி.பி. குழுக்கள் பெற்ற மொத்த வங்கிக் கடன் தொகை	₹ 5258.51 கோடி	₹ 683.59 கோடி	₹ 5942.10 கோடி
ஐ.வி.டி.பி. குழுக்கள் உள் கடனாக பெற்ற சங்கக் கடன் தொகை	₹ 4039.13 கோடி	₹ 219.91 கோடி	₹ 4259.04 கோடி
ஐ.வி.டி.பி. குழுக்கள் பெற்ற ஐ.வி.டி.பி. கடன் தொகை	₹ 243.47 கோடி	₹ 35.74 கோடி	₹ 279.21 கோடி
ஐ.வி.டி.பி. குழுக்கள் சுகாதாரத் திட்டங்களுக்காக பெற்ற கடன் தொகை	₹ 230.03 கோடி	₹ 7.60 கோடி	₹ 237.63 கோடி
விவரம்	₹ 9771.14 கோடி	₹ 946.84 கோடி	₹ 10717.98 கோடி

மனித நேயப் பணிகளில் ஐ.வி.டி.பி.

விவரம்	மார்ச் 2022 வரை	ஏப்ரல் - நவம்பர் 2022	இதுவரை மொத்தம்
கிருஷ்ணகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் (அஞ்செட்டி, உடிகம், நாடநாம்பாளையம், தக்கட்டி) 331 தடுப்பணைகள் கட்டியதற்காக	₹ 5.00 கோடி		₹ 5.00 கோடி
கூரை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்றியதற்காக (2000 வீடுகள்)	₹ 2.00 கோடி		₹ 2.00 கோடி
மருத்துவமனை, சிறைகள் தொழிலாளர்களின், முதியோர் இல்லம், ஏழை உறுப்பினர்களுக்கான வீடு கட்டும் திட்டம், கடைநிலைப் பணியாளர்களுக்கான நிலை வைப்பு	₹ 2.22 கோடி	₹ 31.41 இலட்சம்	₹ 2.54 கோடி
மறைந்த உறுப்பினர்களின் வாரிசுகள் பெற்ற வாழ்க்கைப் பாதுகாப்பு நிதி	₹ 47.36 கோடி		₹ 47.36 கோடி
உறுப்பினர்களுக்கான நலத்திட்டங்கள் : குடிசை தீ விபத்து நிதியுதவி, கோசலை விருது, ஊக்குனர் பரிசு ஏழை உறுப்பினர்களுக்கான வீடு கட்டும் திட்டம், அன்னையர் தீனம் பரிசுகள், தையல் பயிற்சிகள், உறுப்பினர்களுக்கான வெள்ள நிவாரணப்பணி, விதவை உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை	₹ 7.56 கோடி	₹ 1.51 கோடி	₹ 9.07 கோடி
பணியாளர்களுக்கான ஊக்கப்பரிசு, உதவித்தொகை, சீருடை, மருத்துவச் செலவுகள்	₹ 6.80 கோடி	₹ 83 இலட்சம்	₹ 7.63 கோடி
ஐ.வி.டி.பி. நேதாஜி பள்ளி, கோட்டையூர், ஐ.வி.டி.பி. கம்ப்யூட்டர் பயிற்சி மையம், அனுமந்தபுரம் மற்றும் புதிய பயிற்சி மையக் கட்டிடம், கிருஷ்ணகிரி ஆகியவற்றின் வளர்ச்சிப் பணிகளுக்காக	₹ 15.44 கோடி	₹ 10.13 இலட்சம்	₹ 15.54 கோடி
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இதர கல்விப் பணிகள் மற்றும் விளையாட்டு துறைக்கு வழங்கியது.	₹ 18.57 கோடி	₹ 90.60 இலட்சம்	₹ 19.47 கோடி
குழந்தைகள் இல்லங்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி	₹ 47.72 இலட்சம்	₹ 1.30 இலட்சம்	₹ 49 இலட்சம்
கார்க்கில் போர், குஜராத் புகம்பம், சுனாமி, தானே புயல், வர்தா புயல், கஜா புயல் நிவாரணம் மற்றும் கேரளா, நீலகிரி, சென்னை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக	₹ 4.91 கோடி		₹ 4.91 கோடி
கொரோனா நோய் நிவாரணப் பணிகள் மற்றும் நிதியுதவி	₹ 3.72 கோடி		₹ 3.72 கோடி
இருளர் நிவாரணப் பணிகள்	₹ 1.22 கோடி		₹ 1.22 கோடி
விவரம்	₹ 115.28 கோடி	₹ 3.67 கோடி	₹ 118.95 கோடி



ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம்

கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் & வேலூர் மாவட்டங்கள்

ஐ.வி.டி.பி. இல்லம், 9A சாந்தி நகர் 3ஆவது கிராஸ், கிருஷ்ணகிரி-635 001

Tel : 04343-232 129, 236 420 e-mail : francis@ivdpkrishnagiri.org Web: www.ivdpkrishnagiri.org